

Abstract ID: 022

யாழ்ப்பாணத்து பராம்பரிய உணவான ஒடியற்கூழும் ஆரோக்கியமும்

ஸ்ரீதாண் க^{1*}, அன்புச்செல்வி சி²

¹பிரதான வைத்தியர், ஹெர்பல் கெல்த் கெயர் சென்றர், யாழ்ப்பாணம் முதலாகவே நிலைமை எடுத்து விட்டார்களாக்குமாற் கைதூண்

² சிரோக்ட் விரிவரையாளர் யாழ் பல்கலைக்கழகம், கைத்தி

*gsritharan09@gmail.com

ஒடியற்கூழானது யாற்பாணத்து மக்களிடையே மிக நீண்டகாலமாக பாவனையில் இருந்துவரும் பார்ம்பரிய உணவாகும். இவ்வணவின் தயாரிப்பு முறை ஊருக்கு ஊர் விதியாசப்படுகிறது. யாற்பாணத்தில் ஏற்பட்ட போர்க்கால சூழ்நிலையில் மக்கள் இடம்விட்டு இடம் மாறியதும், புலம் பெயர்ந்து சென்றதும் தற்போது இவ்வணவின் பாவனையில் இருப்பதும், பிறநாடுகளில் இருந்து இங்குவரும் எம்நாட்டவர்கள் பாவனையில் இருப்பதும், பிறநாடுகளில் இருந்து இங்குவரும் எம்நாட்டவர்கள் ஒடியற்கூழை யாரிடமாவது கேட்டு தயாரித்து அருந்துவதும் நடைமுறையில் இருக்கிறது. ஆய்வாளர்கள் ஒடியற்கூழ் பாவனை தொடர்ந்து இருப்பதாலும் அதனை இருக்கிறது. ஆய்வாளர்கள் ஒடியற்கூழ் பாவனை தொடர்ந்து இருப்பதாலும் அதனை இருக்கிறது. ஆய்வுசெய்வதற்கு யாற்பாணத்தில் உள்ள பாங்குதீவுக் கிராமத்தில் தெரிவுசெய்தனர். ஆய்வுசெய்வதற்கு யாற்பாணத்தில் உள்ள பாங்குதீவுக் கிராமத்தில் தெரிவுசெய்தால் ஆய்வுக்குரிய இக்கிராமத்தில் இருந்து ஆய்வுக்குரியவர்களை தெரிவுசெய்தால் ஆய்வுக்குரிய தகவல்களை இலகுவாகப்பறமுடியும் என்பதனை கருத்தில் கொண்டு ஆய்வில் சடுப்பார்கள். இதற்காக இக்கிராமத்தில் இருந்து 20-60 வயதுடைய ஆண், பெண் சடுப்பார்கள் தெரிவுசெய்யப்பட்டனர். ஆய்வானது குறுக்குமுக நேர்காணலினாடான இருபாலர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். ஆய்வானது குறுக்குமுக நேர்காணலினாடான விபரண ஆய்வாகும். ஆய்விற்குரிய குறிக்கோளான ஒடியற்கூழ் தனிநபரில் ஆய்வாகும். ஆய்விற்குரிய குறிக்கோளான ஒடியற்கூழ் தனிநபரில் ஆரோக்கியவாழ்வில் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றது என்ற கருப்பொருளில் ஆய்விற்குரிய உபகரணமாக மூடிய, திறந்த விணாக்களைக் கொண்ட கேள்விக் ஆய்விற்குரிய உபகரணமாக மூடிய, திறந்த விணாக்களைக் கொண்ட கேள்விக் கொடுக்கப்பட்டு ஆய்வுக்குரிய தகவல்கள் பெறப்பட்டது. ஆய்விலே 140 பேர் கொத்து கொடுக்கப்பட்டு ஆய்வுக்குரிய தகவல்கள் பெறப்பட்டது. ஆய்விலே 140 பேர் கொத்து தெரிவுசெய்யப்பட்டனர். அவர்களிடம் ஆய்வுக்குரிய வாய்மொழி மூல ஆய்வுக்கு தெரிவுசெய்யப்பட்டனர். அவர்களிடம் ஆய்வுக்குரிய வாய்மொழி மூல சம்மதம் பெறப்பட்டது. ஆய்வானது 2012.06.23 இல் செய்யப்பட்டது. ஆய்விலே சரியான தகவல்களை பெறமுடியாதவர்கள், ஆய்வில் இருந்து இடைவிலகியவர்கள் போக மொத்தம் 120 பேர் ஆய்வினை நிறைவுசெய்தனர். ஆய்விலே 33% (40பேர்) மொத்தம் 120 பேர் ஆய்வினை நிறைவுசெய்தனர். 67% (80பேர்) ஒடியற்கூழ் உபயோகிக்கின்றனர். 17% (20பேர்) ஆய்விலே ஒடியற்கூழ் பாவனை குறைந்துகொண்டே போகின்றது. இதில் 17% (20பேர்) ஆய்விலே ஒடியற்கூழ் பாவனை குறைந்துகொண்டே போகின்றது. இதில் 17% (20பேர்) ஆய்விலே ஒடியற்கூழ் பாவனை குறைந்துகொக்காக இங்குவந்தவர்கள். ஒடியற்கூழ் வெளிநாடுகளில் இருந்து விடுமுறைக்காக இங்குவந்தவர்கள். ஒடியற்கூழ் பாவிப்பவர்கள் அதனைப் பாவிப்பதற்காக கூறும் காரணங்கள் மலம் இலகுவாக போகிறது, நீரமிழுநோய் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது, இருதயதாக்கம் குறைவாக இருக்கிறது, உடல் ஆரோக்கியமாகவிருக்கிறது என்பதாகும். 100கிராம் ஒடியலில் சக்தி 320 கலோரியாகும். புரதச்சத்து- 3.1 கிராம், கொழுப்பு-2.2 கிராம். மாச்சத்து- 77 கிராம் கல்சியம் -44 மில்லிகிராம், இரும்புச்சத்து -0.8 கிராம் நார் -5.6 கிராம் காணப்படுகிறது. சேரும் உணவுகளில் 100கிராம் நண்டில் சக்தி- 100கலோரி, புரதம்- 17.9கிராம், கொழுப்பு- 2கிராம், மாச்சத்து- 1.2கிராம், கல்சியம்- 107 மிகி, பொள்பரசு- 192மிகி, இரும்புச்சத்து- 1.8மிகி, 100கிராம் திருக்கையில் சக்தி- 76கலோரி, புரதம்- 16.7கி, கொழுப்பு- 6.5கி, மாச்சத்து- 12கி, கல்சியம்-5மிகி, பொசுபரசு- 155மிகி, 100 கிராம் இறாவில் சக்தி- 89கலோரி, புரதம்- 22.2 கி, கொழுப்பு- 1.1கி, மாப்பொருள்- 3.3கி, கல்சியம்- 323மிகி, இரும்புச்சத்து- 5.3மிகி, 100கிராம் கலவாயில் சக்தி- 112கலோரி, புரதம்- 19.18 கி, கொழுப்பு- 1கி, மாப்பொருள்- 0.8கி, கல்சியம்- 405மிகி, இரும்புச்சத்து- கொழுப்பு- 2மிகி, முருங்கையிலை 6780 மட்ச, மினகு 1080 மட்ச கீரோட்டினைக் கொண்டுள்ளது. நார்த்தன்மைமலச்சிக்கலைதவிர்க்கிறது. இலைகள் கீரோட்டினைக் கொண்டுள்ளது இது எதிர்ஒட்டியேற்றியாதலால் புற்றுநோய், இருதயநோய், நீரமிழுபோன்றவற்றின் தாக்கம் குறைவாக காணப்படும். எனவே ஒடியற்கூழ் ஆரோக்கியமானவாகும்.

Keywords: ஓடியற்கூழ்,புங்குடுதீவு,பகரோட்டின்